

காலாண்டுப் பொதுத் தேர்வு - 2022

பன்னிரெண்டாம் வகுப்பு

கணக்குப்பதிவியல்

மதிப்பெண்கள் : 90

நேரம் : 3.00 மணி

பகுதி - I

20×1=20

I. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்:-

- முழுமை பெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது
அ) நிறுமம் ஆ) அரசு
இ) சிறிய அளவிலான தனிஆள் வணிகம் ஈ) பன்னாட்டு நிறுவனங்கள்
- நிலை அறிக்கை ஒரு
அ) வருமானம் மற்றும் செலவுகள் அறிக்கை ஆ) சொத்துகள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை
இ) ரொக்க நடவடிக்கைகளின் தொகுப்பு ஈ) கடன் நடவடிக்கைகளின் தொகுப்பு
- கடன் விற்பனை தொகை கணக்கிட தயாரிக்கப்படுவது
அ) மொத்த கடனாளிகள் கணக்கு ஆ) மொத்த கடனீந்தோர் கணக்கு
இ) பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு ஈ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக் கணக்கு
- உரிமையாளரின் சொத்துகள் ரூ.85,000 மற்றும் பொறுப்புகள் ரூ.21,000 எனில் அவருடைய முதல் தொகை
அ) ரூ.85,000 ஆ) ரூ.1,06,000 இ) ரூ.21,000 ஈ) ரூ.64,000
- வருவாய் மற்றும் செலவினக் கணக்கு ஒரு
அ) பெயரளவுக் கணக்கு ஆ) சொத்து கணக்கு
இ) ஆள்சார் கணக்கு ஈ) பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
- வருவாய் மற்றும் செலவினக் கணக்கு தயாரிக்கப்படுவதன் மூலம் கண்டறியப்படுவது
அ) இலாபம் அல்லது நட்டம் ஈ) ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு
இ) உபரி அல்லது பற்றாக்குறை ஈ) நிதிநிலை
- உயில்கொடை ஒரு
அ) வருவாயினச் செலவு ஆ) முதலினச் செலவு இ) வருவாயின வரவு ஈ) முதலின வரவு
- ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை
அ) வருவாயின வரவு ஆ) முதலின வரவு இ) வருவாயினச் செலவு ஈ) முதலினச் செலவு
- கூட்டாளிகளுக்கிடையே கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாத போது முதல் மீது வட்டி
அ) வழங்கப்படுவதில்லை ஆ) வங்கி வீதத்தில் வழங்கப்படும்
இ) ஆண்டுக்கு 5% வழங்கப்படும் ஈ) ஆண்டுக்கு 6% வழங்கப்படும்
- பின்வருவனவற்றில் எது இலாபநட்டப் பகிர்வு கணக்கில் காட்டப்படும்
அ) அலுவலகச் செலவுகள் ஆ) பணியாளர் ஊதியம்
இ) கூட்டாளியின் ஊதியம் ஈ) வங்கிக் கடன் மீதான வட்டி
- பின்வருவனவற்றில் எது சரியற்ற இணை?
அ) எடுப்பு மீது வட்டி - முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்
ஆ) முதல் மீது வட்டி - முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்
இ) கடன் மீது வட்டி - முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்
ஈ) இலாபப் பகிர்வு - முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்
- பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது?
அ) நற்பெயர் ஒரு புலனாகச் சொத்து ஆ) நற்பெயர் ஒரு நடப்புச் சொத்து
இ) நற்பெயர் ஒரு கற்பனைச் சொத்து ஈ) நற்பெயரினை வாங்க முடியாது

- 13) கீழ்வருவனவற்றில் எது சரியானது?
 அ) உயர் இலாபம் = மொத்த இலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை
 ஆ) உயர் இலாபம் = கூட்டு இலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை
 இ) உயர் இலாபம் = சராசரி இலாபம் - சாதாரண இலாபம்
 ஈ) உயர் இலாபம் = சராசரி இலாபம் $\times$ கொள்முதல் ஆண்டுகள்
- 14) சராசரி இலாபம் ரூ.25,000 மற்றும் சாதாரண இலாபம் ரூ.15,000 ஆக இருக்கும்போது, உயர் இலாபம்
 அ) ரூ.25,000 ஆ) ரூ. 5,000 இ) ரூ.10,000 ஈ) ரூ.15,000
- 15) மறுமதிப்பீட்டு கணக்கு ஒரு
 அ) சொத்து க/கு ஆ) பெயரளவு க/கு இ) ஆள்சார் க/கு ஈ) ஆள்சாரா க/கு
- 16) மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு உயர்வது
 அ) ஆதாயம் ஆ) நட்டம் இ) செலவு ஈ) இவற்றில் எதுவுமில்லை
- 17) பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
 அ) மறுமதிப்பீட்டு இலாபம் ஆ) பகிர்ந்தளிக்கப்படாத இலாபம்
 இ) புதிய கூட்டாளி கொண்டு வந்த நற்பெயர் ஈ) முதலீட்டு மாறுபடும் நிதி
- 18) கூட்டாளி விலகலின் போது பொதுகாப்பு மாற்றப்படுவது
 அ) அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கு ஆ) மறுமதிப்பீட்டுக் கணக்கிற்கு
 இ) தொடரும் கூட்டாளிகளின் முதல் கணக்கு ஈ) நினைவுக் குறிப்பு மறுமதிப்பீட்டு கணக்கிற்கு
- 19) மறுமதிப்பீட்டின் போது, பொறுப்புகளின் அதிகரிப்பு தருவது
 அ) ஆதாயம் ஆ) நட்டம் இ) இலாபம் ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
- 20) A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 4:2:3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். தற்போது C விலகுகிறார். A மற்றும் B யின் புதிய இலாபப் பகிர்வு விகிதம்
 அ) 4:3 ஆ) 3:4 இ) 2:1 ஈ) 1:2

பகுதி - II

எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். அவற்றின் வினா எண்.

7 $\times$ 2=14

30-க்கு கட்டாயம் விடையளிக்கவும்.

- 21) நிலை அறிக்கை என்றால் என்ன?
 22) உயில் கொடை என்றால் என்ன?
 23) கூட்டாண்மை வரைவிலக்கணம் தரவும்?
 24) பின்வருவனவற்றுள் மறுமதிப்பீட்டு கணக்கில் பற்று அல்லது வரவு வைக்கப்படுவதைத் தரவும்.
 அ) சொத்தின் மீதான தேய்மானம் ஆ) பதிவுறா பொறுப்புகள்
 இ) கொடுபட வேண்டிய செலவிற்கான ஒதுக்கீடு ஈ) சொத்தின் மீதான மதிப்பேற்றம்
- 25) கூட்டாளி விலகல் என்றால் என்ன?
 26) பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் காணவும்.

31.03.2018 அன்று முதல்	80,000
அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல்	30,000
அவ்வாண்டில் எடுப்புகள்	15,000
01.04.2017 அன்று தொடக்க முதல்	?
31.03.2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் நட்டம்	25,000

27) பின்வரும் விவரங்கள் மார்த்தாண்டம் பெண்கள் பண்பாட்டு மன்றத்தின் இறுதி கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்

1.4.2018 அன்று விளையாட்டுப் பொருள்கள் இருப்பு	16,000
அவ்வாண்டில் வாங்கிய விளையாட்டுப் பொருட்கள்	84,000
31.03.2019 அன்று விளையாட்டுப் பொருட்கள் இருப்பு	10,000

(3)

XII கணக்குப்பதிவியல்

- 28) 2018 ஆம் ஆண்டில் இராஜன் என்ற கூட்டாளி எடுத்த எடுப்புகள் ரூ.30,000. எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 10% என விதிக்கப்பட்டது. 2018, டிசம்பர் 31 அன்றைய எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.
- 29) அன்பு மற்றும் இராஜி என்ற இரு கூட்டாளிகள் 3:2 என்ற இலாப விகிதத்தில் இலாபத்தைப் பகிர்ந்து வந்தனர். அக்ஷய் என்பவரை கூட்டாளியாக சேர்த்தனர். அன்பு, இராஜி மற்றும் அக்ஷய் அவர்களின் புதிய இலாபப் பங்கு 5:3:2 தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.
- 30) பின்வரும் விவரங்களிலிருந்து சராசரி இலாபம் கணக்கிடவும்.
2016: Rs. 8,000 ; 2017: Rs.10,000 ; 2018: Rs.9,000

பகுதி - III

எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். அவற்றின் வினா எண்.

7×3=21

40-க்கு கட்டாயம் விடையளிக்கவும்.

- 31) பின்வரும் தகவல்களிலிருந்து கடன் விற்பனை காணவும்.

	ரூ
2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள்	1,00,000
கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்	2,30,000
அளித்த தள்ளுபடி	5,000
உள்திருப்பம்	25,000
2019, மார்ச் 31 அன்று கடனாளிகள்	1,20,000

- 32) இரட்டைப்பதிவு முறை மற்றும் முழுமை பெறா பதிவேடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

- 33) கீழ்க்காணும் பெறுதல்கள் மற்றும் செலுத்துதல்கள் கணக்கு மற்றும் கூடுதல் தகவல்களிலிருந்து 2018 டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட வேண்டிய சந்தாத் தொகையினைக் கணக்கிடவும்.

பெறுதல்கள்	ரூ.	ரூ.	செலுத்தல்கள்	ரூ.
சந்தா				
2017	28,000			
2018	1,72,000			
2019	12,000	2,12,000		

கூடுதல் தகவல்கள் 2018 ஆம் ஆண்டில் பெற வேண்டிய சந்தா ரூ.8000

- 34) காரைக்குடி விளையாட்டு மன்றத்தின் 2019 மார்ச் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் பின்வருவன எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.

2018, ஏப்ரல் 1 அன்று தொடர் விளையாட்டு போட்டி நிதி	90,000
2018, ஏப்ரல் 1 அன்று தொடர் விளையாட்டு போட்டி நிதி முதலீடு	90,000
தொடர் விளையாட்டுப் போட்டி நிதி முதலீடு மீதான வட்டி பெற்றது	9,000
தொடர் விளையாட்டுப் போட்டி நிதிக்கான நன்கொடை	10,000
தொடர் விளையாட்டுப் போட்டி செலவுகள்	60,000

- 35) நிலைமுதல் முறைக்கும் மாறுபடும் முதல் முறைக்கும் இடையேயான வேறுபாடுகளைத் தரவும்.
- 36) சந்தோஷ் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடப்பட வேண்டும். 2018, டிசம்பர் 31-ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு

நாள்	ரூ.
பிப்ரவரி 1	2,000
மே 1	10,000
ஜூலை 1	4,000
அக்டோபர் 1	6,000

பெருக்குத் தொகை முறையை பயன்படுத்தி எடுப்பு மீது வட்டி கணக்கிடவும்.

(4)

XII கணக்குப்பதிவியல்

- 37) பின்வரும் விவரங்களிலிருந்து கடந்த 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

ஆண்டு	முடிவு	தொகை ரூ.
2015	இலாபம்	5,000
2016	இலாபம்	8,000
2017	நட்டம்	3,000
2018	இலாபம்	6,000

- 38) இராஜேஷ் மற்றும் இரமேஷ் எனும் கூட்டாளிகளின் 3:2 என இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். இராமன் என்பவரை புதிய கூட்டாளியாக சேர்த்து கொண்டனர். அவர்களது புதிய இலாப விகிதம் 5:3:2 பின்வரும் மறுமதிப்பீடுகள் செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.

- அ) கட்டடத்தின் மதிப்பு ரூ.15000 உயர்த்தப்பட்டது
ஆ) இயந்திரத்தின் மதிப்பு ரூ.4000 குறைக்கப்பட்டது
இ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.1000 உருவாக்கப்பட்டது.

- 39) தியாக விகிதத்திற்கும், ஆதாய விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

- 40) ரோஜா, நீலம் மற்றும் கனகா என்ற கூட்டாளிகள் 4:3:3 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2017 ஏப்ரல் 1 அன்று ரோஜா என்பவர் கூட்டாண்மையிலிருந்து விலகினார். அவருடைய விலகலின் போது கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்கள் செய்வதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டன.

- i) கட்டடத்தின் மதிப்பின் ரூ.30,000 அதிகரிக்க வேண்டும்.
ii) சரக்கிருப்பு மதிப்பில் ரூ.5000 மற்றும் அறைகலன் மதிப்பில் ரூ.12,000 குறைக்க வேண்டும்
iii) கொடுபடா பொறுப்புகளுக்கு ரூ.1000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்.

குறிப்பேட்டு பதிவு தந்து மறுமதிப்பீட்டு கணக்கினைத் தயாரிக்கவும்.

பகுதி - IV

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்:

7×5=35

- 41) அ) 2018 ஏப்ரல் 1 அன்று சுபா தன்னுடைய தொழிலை ரூ.1,20,000 முதலுடன் தொடங்கினார். அவர் முறையாக கணக்கேடுகளைப் பராமரிக்கவில்லை. 2019 மார்ச் 31 அன்று அவருடைய ஏடுகளிலிருந்து பெறப்பட்ட விவரங்கள் பின்வருமாறு

விவரம்	ரூ.	விவரம்	ரூ.
வங்கி மேல்வரைப்பற்று	50,000	சரக்கிருப்பு	1,60,000
கடனாளிகள்	1,80,000	கடனீந்தோர்	90,000
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு	70,000	செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு	2,40,000
கணினி	30,000	கைரொக்கம்	60,000
இயந்திரம்	3,00,000		

அவ்வாண்டின் அவர் தன்னுடைய சொந்த பயனுக்காக ரூ.30000 எடுத்துக் கொண்டார். அவ்வாண்டில் அவர் கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.40000 அவருடைய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

- 41) ஆ) அமல் மற்றும் விமல் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 7:5 அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு

பொறுப்புகள்	ரூ.	ரூ.	சொத்துகள்	ரூ.
முதல் க/கு			கட்டடம்	80,000
அமல்	70,000		அறைகலன்	20,000
விமல்	50,000	1,20,000	சரக்கிருப்பு	25,000
பற்பல கடனீந்தோர்		30,000	கடனாளிகள்	30,000
இலாப நட்ட க/கு		24,000	வங்கி	19,000
		1,74,000		1,74,000

1.4.2019 இல் நிர்மல் புதிய கூட்டாளியாக சேருகிறார். அவர் ரூ.30,000 முதலுடன் எதிர்கால இலாபப் பங்கில் $\frac{1}{3}$ விகிதத்தில் பின்வரும் சரிக்கட்டலுடன் கூட்டாளியாகிறார்.

அ) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.5,000 குறைக்கப்பட வேண்டும்

ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.3000 உருவாக்கப்பட வேண்டும்

இ) கட்டடம் ரூ.20000 மதிப்பேற்றம் செய்யப்பட வேண்டும்

மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் கூட்டாளி சேர்க்கைக்கு பின்பான கூட்டாளி முதல் கணக்கு தயார் செய்யவும்.

42) அ) பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனை கணக்கிடவும்.

விவரம்	ரூ.	விவரம்	ரூ.
2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள்	2,50,000	பெ.மா.சீ மறுக்கப்பட்டது	15,000
2018, ஏப்ரல் 1 அன்று பெ.மா.சீ	60,000	உள்திருப்பம்	50,000
கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்	7,25,000	2019 மார்ச் 31 அன்று பெ.மா.சீ	90,000
பெ.மா.சீ-ரொக்கம் பெற்றது	1,60,000	2019 மார்ச் 31 அன்று பற்பல	2,40,000
வாராக் கடன்	30,000	கடனாளிகள்	3,15,000
		ரொக்க விற்பனை	

(அல்லது)

ஆ) அருள் வணிக நிறுவனத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து 3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

அ) டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுகளான 2016, 2017 மற்றும் 2018ன் இலாபங்கள் முறையே ரூ.46,000, ரூ.44,000 மற்றும் ரூ.50,000

ஆ) 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.5,000 சேர்ந்துள்ளது.

இ) 2017 ஆம் ஆண்டின் இறுதிச் சரக்கிருப்பு ரூ.10,000 அதிகமாக மதிப்பிடப்பட்டது.

43) அ) கீழே கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து கோயம்புத்தூர் கிரிக்கெட் மன்றத்தின் 2019, மார்ச் 31ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.

விவரம்	ரூ.	விவரம்	ரூ.
வங்கிமேல்வரைப்பற்று 1.4.2018	6,000	மதிப்பூதியம் செலுத்தியது	2,800
கைரொக்கம்	1,000	நீர் மற்றும் மின்சார கட்டணம்	700
மைதான பராமரிப்பிற்காக கூலி செலுத்தியது	2,000	விளையாட்டு போட்டி செலவுகள்	2,600
சந்தா பெற்றது		விளையாட்டு பொருட்கள் வாங்கியது	1,900
முந்தை ஆண்டு	500	விளையாட்டுப் போட்டி நிதிவரவுகள்	5,200
நடப்பு ஆண்டு	9,600	உயில் கொடைப் பெற்றது	2,000
எதிர்வரும் ஆண்டு	400	ரொக்கம் இருப்பு 31.03.2019	300
கடன் மீதான வட்டி செலுத்தியது	2,000	அரங்கம் அமைப்பதற்காக பெற்ற நன்கொடை	2,000

(அல்லது)

ஆ) பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த கொள்முதலைக் கணக்கிடவும்.

2018, ஜனவரி 1 அன்று பற்பல கடனீந்தோர்	30,000	கொள்முதல் திருப்பம்	15,000
2018 ஜனவரி 1 அன்று செ.மா.சீட்டு	25,000	ரொக்கக் கொள்முதல்	2,25,000
கடனீந்தோருக்கு ரொக்கம்	1,20,000	31.12.2018 அன்று கடனீந்தோர்	25,000
செ.மா.சீ. செலுத்தியது	30,000	31.12.2018 அன்று செ.மா.சீ	20,000

(6)

XII கணக்குப்பதிவியல்

- 44) அ) பின்வரும் தகவல்களிலிருந்து பத்மினி மற்றும் பத்மா என்ற கூட்டாளிகளின் முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு அவர்களின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.

விவரம்	பத்மினி ரூ.	பத்மா ரூ.
2018, ஜனவரி 1 அன்று முதல் (வரவிருப்பு)	5,00,000	4,00,000
2018 ஆம் ஆண்டின் எடுப்புகள்	70,000	40,000
எடுப்புகள் மீது வட்டி	2,000	1,000
2018-ல் இலாபப் பங்கு	52,000	40,000
முதல் மீது வட்டி	30,000	24,000
ஊதியம்	45,000	Nil
கழிவு	Nil	21,000

(அல்லது)

- 44) ஆ) தினேஷ் மற்றும் சுருமார் 2018 ஜனவரி 1 அன்று கூட்டாண்மை ஒப்பந்தத்தில் ஈடுபட்டனர். தினேஷ் ரூ.1,50,000 மற்றும் சுருமார் ரூ.1,20,000 முதலாக கொண்டு வந்தனர். ஒப்பந்தம் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது.

- அ) தினேஷ் மற்றும் சுருமார் இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர் வேண்டும்
ஆ) கூட்டாளிகளுக்கு முதல் மீது வட்டி ஆண்டுக்கு 4% தரப்பட வேண்டும்
இ) எடுப்புகள் மீதான வட்டி கணக்கிடப்பட வேண்டியது. தினேஷ் ரூ.3,600 மற்றும் சுருமார் ரூ.2,200

- ஈ) தினேஷிற்கு சம்பளம் ஆண்டுக்கு ரூ.60,000 வழங்கப்பட வேண்டும் மற்றும்

- உ) சுருமாருக்கு தரப்பட வேண்டிய கழிவு ரூ.80,000

2018 டிசம்பர் 31-ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் வட்டி, சம்பளம் மற்றும் கழிவு போன்றவற்றை சரிக்கட்டுவதற்கு முன் நிறுவனம் ஈட்டிய இலாபம் ரூ.2,20,000.

இலாப நட்ட பகிர்வு கணக்கை தயாரிக்கவும்.

- 45) அ) வெற்றி மற்றும் இரஞ்சித் இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களது 31.12.2019 நாளன்றைய இருப்புநிலைக்குறிப்பு பின்வருமாறு

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
முதல் க/கு		அறைகலன்	25,000
வெற்றி	30,000	சரக்கிருப்பு	20,000
ரஞ்சித்	20,000	கடனாளிகள்	10,000
காப்பு நிதி	5,000	கைரொக்கம்	35,000
பற்பல கடனீந்தோர்	45,000	இலாப நட்ட க/கு (நட்டம்)	10,000
	1,00,000		1,00,000

பின்வரும் சரிக்கட்டுதலின் 01.01.2018 அன்று குரியா என்பவர் நிறுவனத்தின் புதிய கூட்டாளியாக சேர்கிறார்.

- i) குரியா $\frac{1}{4}$ இலாபப் பங்கிற்காக ரூ.10,000 முதல் கொண்டு வருகிறார்.

- ii) சரக்கிருப்பு 10% குறைத்து மதிப்பிடப்படுகிறது.

- iii) கடனாளிகள் ரூ.7500 என மதிப்பிடப்படுகிறது.

- iv) அறைகலன் மதிப்பு ரூ.40,000 என மாற்றி அமைக்கப்படுகிறது

- v) கொடுபட வேண்டிய கூலி ரூ.4500 இதுவரை பதிவு செய்யப்படவில்லை

புதிய கூட்டாளி சேர்க்கைக்கு பின் நிறுவனத்தின் மறுமதிப்பீட்டு கணக்கு, முதல் கணக்கு மற்றும் இருப்புநிலை குறிப்பு தயார் செய்யவும்.

(அல்லது)

(7)

XII கணக்குப்பதிவியல்

- 45) ஆ) ஆகாஷ், பாலா, சந்துரு மற்றும் டேனியல் ஆகியோர் ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகள். கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாதபோது பின்வருவனவற்றை எவ்வாறு மேற்கொள்வீர்கள்?
- ஆகாஷ் என்பவர் அதிக முதல் வழங்கியுள்ளார். அவர் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 10% கோருகிறார்.
 - பாலா ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 எடுத்துக் கொள்கிறார். ஏனைய கூட்டாளிகள் பாலாவிடம் ஆண்டுக்கு 8% எடுப்பு மீது வட்டி நிறுவனத்திற்கு அளிக்குமாறு கேட்கிறார்கள். ஆனால் பாலா அதனை ஒப்புக் கொள்ளவில்லை.
 - ஆகாஷ் இலாபத்தினை முதல் விகிதத்தில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிறார். ஆனால் பிற கூட்டாளிகள் அதனை ஒப்புக் கொள்ளவில்லை.
 - டேனியல் தனது முழு நேரத்தையும் தொழிலில் செலவிடுவதால் அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 ஊதியம் வேண்டுமென்று கோருகிறார்.
 - சந்துருவால் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன் ரூ.50,000. அவர் கடன் மீது வட்டி ஆண்டுக்கு 12% வேண்டுமென்று கோருகிறார்.
- 46) அ) டேவிட் முறையான கணக்கேடுகளை பராமரிக்கவில்லை. அவருடைய ஏடுகளிலிருந்து தரப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு

விவரம்	1.4.2018	31.03.2019
ரொக்கம்	43,000	29,000
சரக்கிருப்பு	1,20,000	1,30,000
பற்பல கடனாளிகள் க/கு	84,000	1,14,000
பற்பல கடனீந்தோர்	1,05,000	1,02,000
கடன்	25,000	20,000
வணிக வளாகம்	2,50,000	2,50,000
அறைகலன்	33,000	45,000

அவ்வாண்டில் அவர் கூடுதல் முதல் ரூ.65,000 கொண்டு வந்தார். தன்னுடைய வியாபாரத்திலிருந்து சொந்த பயனுக்காக ரூ.2500 ஒவ்வொரு மாதமும் எடுத்து கொண்டார். மேற்கண்ட விவரங்களைக் கொண்டு இலாப நட்ட அறிக்கை தயார் செய்க. (அல்லது)

ஆ) மணி, ரமா, தேவன் ஆகியோர் ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகள். தங்கள் இலாப நட்டங்கள் முறையே 4:3:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அவர்களின் 2019, மார்ச் 31ஆம் நாளைய இருப்பு நிலைக்குறிப்பு

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
முதல் க/கு		கட்டடம்	80,000
மணி 50,000		சரக்கிருப்பு	20,000
ரமா 50,000		அறைகலன்	70,000
தேவன் 50,000	1,50,000	கடனாளிகள்	20,000
பற்பல கடனீந்தோர்	20,000	கைரொக்கம்	10,000
இலாப நட்ட க/கு	30,000		
	2,00,000		2,00,000

பின்வரும் சரிக்கட்டுதல்களுக்கு மணி 31.03.2019 அன்று கூட்டாண்மையிலிருந்து விலகினார்.

- சரக்கிருப்பு ரூ.5000 மதிப்பு குறைக்க வேண்டும்.
- வாரா ஐயக்கடனுக்கு ரூ.1000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்.
- கட்டத்தின் மதிப்பு ரூ.16,000 அதிகரிக்க வேண்டும்.
- மணிக்கு சேர வேண்டியத் தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை

(8)

XII கணக்குப்பதிவியல்

- மறுமதிப்பீட்டு கணக்கு மற்றும் கூட்டாளி விலகலுக்குப் பின் உள்ள கணக்கினைத் தயாரிக்கவும்
- 47) அ) கீழ்க்காணும் தென்காசி திருவள்ளூர் மன்றத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிற்கு 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்கான வருவாய் செலவின கணக்கை தயார் செய்யவும்.

பெறுதல்கள்	Rs.	செலுத்தல்கள்	Rs.
தொடக்க இருப்பு		சம்பளம்	20,000
கைரொக்கம்	14,000	வாடகை	24,000
வட்டி பெற்றது	5,000	பயணச் செலவுகள்	2,000
சந்தா	55,000	அச்ச மற்றும் எழுதுப்பொருள்	6,000
உயில் கொடை	48,000	முதலீடுகள் செய்தது	50,000
நுழைவுக் கட்டணம்	7,000	விளையாட்டு உபகரணங்கள்	
அறைகலன் விற்குது	16,000	வாங்கியது	33,000
(எட்டு மதிப்பு ரூ.17,000)		இருப்பு க/கு கைரொக்கம்	10,000
	1,45,000		1,45,000

(அல்லது)

- ஆ) சுந்தர், விவேக் மற்றும் பாண்டியன் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3:2:1 என்ற விகிதங்களை பகிர்ந்து கொண்டனர். அவர்களின் 2018 டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு

பொறுப்புகள்	ரூ.	ரூ.	சொத்துகள்	ரூ.
முதல் க/கு			நிலம்	80,000
சுந்தர்	50,000		சரக்கிருப்பு	20,000
விவேக்	40,000		கடனாளிகள்	30,000
பாண்டியன்	10,000	1,00,000	வங்கி ரொக்கம்	14,000
பொது காப்பு		36,000	இலாப நட்ட க/கு	
பற்பல கடனீந்தோர்		14,000	(நட்டம்)	6,000
		1,50,000		1,50,000

1.1.2019 அன்று பாண்டியன் இறந்து விட்டார் மற்றும் அவரின் இறப்பின் போது பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட்டன.

- சரக்கிருப்பின் மதிப்பு 10% தேய்மானம் குறைக்கப்பட வேண்டும்
- நிலத்தின் மதிப்பு ரூ.11,000 அதிகரிக்க வேண்டும்
- கடனாளிகள் மதிப்பு ரூ.3,000 குறைக்க வேண்டும்
- பாண்டியனுக்கு செலுத்த வேண்டிய இறுதித் தொகை செலுத்தவில்லை மறுமதிப்பீட்டு க/கு, முதல் க/கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
